

தாயுமானசாமி சோமசுந்தரம்
சனிக்கிழமை, ஏப்ரல் 16, 2011
டலகாசி, ப்லாரிடா, 32317, வ. அமெ.

மின்னஞ்சல்: mail@somasundaram.us | somabhanu@gmail.com

இணையதளம்: www.somasundaram.name | www.somasundaram.us

தில்லுமுல்லு திருமணம்

கதை: அம்பிகா விஜய்

வசனம்: அம்பிகா விஜய் & தாயுமானசாமி சோமசுந்தரம்

இயக்கம்: தாயுமானசாமி & ஞானபானு சோமசுந்தரம்

நடிகர்கள்

பாத்திரம்	நடிப்பவர்கள்	பாத்திரம்	நடிப்பவர்கள்	பாத்திரம்	நடிப்பவர்கள்
மணி	விவேக்	தங்கவேல்	சோமு	தரணி	பானு
கண்ணன்	மனோகரன்	பிரியா	மணிப்பிரியா	கவிதா	சாய் பிரியா
அக்கா காவேரி	சசிகலா	மனிதன்	இராகுல்	நகைக் காரர்	சாய் பிரசாத்

நாடகப் பொருட்கள்

காபி கப் - 3 [1,2]	வெற்றிலை [2]	பூந்தொட்டி [2]	தொலை பேசி - 2 [3]
பணப் பெட்டி [4]	மேசை + டம்பளர் [4]		நகைப் பொருட்கள் [5]

© 2010-11 அம்பிகா விஜய் & [தாயுமானசாமி சோமசுந்தரம்](http://www.somasundaram.us)

Version: With scene description, addition of sister Cauvery, role for Kavitha, final adjustments and corrections | April 16, 2011

2011 கர தமிழ் புத்தாண்டு விழா நாடகம்

காட்சி -1

இடம்: மாப்பிள்ளை மணியின் வீடு | நேரம்: மாலை

நடிப்பவர்கள்: மணி, தங்கவேல், & தரணி

மணி ஒரு சர்வர். மணியின் அப்பா அம்மா அவனுக்கு கல்யாணம் பண்ண பெண் பார்க்க தயராகுகிறார்கள்.

மணி: (காபியை ஆற்றிக் கொண்டே) இந்தாங்கம்மா “டிகிரி” காப்பி!

தரணி: ஆமாம்! “டிகிரி” காப்பியில தான் இருக்கிறது.

மணி: சரி, சரி! காப்பி எப்படி இருக்கிறது?

தரணி: ஆமாம்! சர்வர் போடுகிற காப்பி நல்லா தான இருக்கும். ஊம்!

ஒரு விஷயம். நாளைக்கு உனக்கு பொண்ணு பார்க்க போகிறோம்!

மணி: கல்யாணத்துக்கு என்ன அவசரம்?

தங்கவேல்: (உள்ளே நுழைந்து கொண்டே) நியாயமா பார்த்தா உன்

மூஞ்சிக்கு கல்யாணத்துக்கு என்ன அவசியம்ன்னு கேட்கணும்!

மணி: அப்பா!

தரணி: (தங்கவேலை பார்த்துக் கொண்டே) ஏங்க ஒரு முக்கியமான

விஷயம். நாளைக்கு பொண்ணு வீட்டுல நம்ம மணி ஒரு சர்வர்ன்னு

மாத்திரம் சொல்லி தொலைத்து விடாதீங்க!

தா. சோமசுந்தரம் / தில்லுமுல்லு திருமணம் / 3

தங்கவேல்: ஆமாம்! கிட்ட வந்தா சாம்பார் வாசனையே காட்டி

கொடுத்திடும். இதுல நான் வேற சொல்லணுமா?

தரணி: (தங்கவேலை பார்த்துக் கொண்டே) ஆயிரம் பொய் சொல்லி

ஒரு கல்யாணம் பண்ணுன்னு பழமொழி சொல்லுது. நம்ம ஒரு பொய்

தான சொல்லப் போறோம்.

காட்சி -2

இடம்: பெண் வீடு | நேரம்: மாலை

நடிப்பவர்கள்: மணி, தங்கவேல், தரணி, கண்ணன், பிரியா, காவேரி &

கவிதா

பெண் பார்க்க மாப்பிள்ளை மணி, அப்பா தங்கவேல், அம்மா தரணி

கண்ணன், கண்ணனின் அக்கா காவேரி, பிரியா, கவிதா வீட்டுக்கு

வருகிறார்கள்.

(மாப்பிள்ளை மணி, அப்பா தங்கவேல், அம்மா தரணி, பெண்ணின்

அண்ணன் கண்ணன் வீட்டில் நுழையும் முன்னர்)

அக்கா காவேரி: (கவிதாவை பார்த்து) கவிதா, உன்னை பெண் பார்க்க

இப்போது வரப் போகிறார்கள். தயார் ஆகு!

கவிதா: இப்போது என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் அத்தை?

அக்கா காவேரி: எல்லாம் கலாகாலத்தில் செய்தால் தான் நல்லது.

உன் அப்பாவுக்கும் அப்பொழுதுதான் நிம்மதி.

கண்ணன்: ஒரு SET போலி நகை போட்டு பொண்ணு கல்யாணத்தை நடத்திட்டோம்! நீங்க மட்டும் சொல்லிடாதீங்க. உண்மையான நகையை கொண்டு வந்தீங்களா?

நகைக் கடைக்காரர்: என்ன உண்மையான நகையா? இதுவே போலி நகை தானே!

கண்ணன்: என்னது?

நகைக் கடைக்காரர்: நீங்க எப்படி தில்லுமுல்லு பண்ணி உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்தினீங்களோ, அதே போல உங்க கல்யாணத்தை உங்க மாமா நடத்துனார்!

கண்ணன்: பிரியா, இதெல்லாம் உண்மையா?

பிரியா: இதுமட்டும் இல்லங்க, வெள்ளி பாத்திரம், பட்டு புடவை எல்லாமே போலி தான். அதுனால என்ன? நான் தான் ORIGINAL லா இருக்கினே, அது போதாத?

கண்ணன்: ஆண்டவனே எனக்கு மேலேயே ஏமாத்த ஆள் உண்டா?

எத்தனுக்கு எத்தன் இந்த தரணியில் உண்டு!!!

முடிவு